

பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீடு திட்டம்
(பிரதம மந்திரி ஈர்க்ஞா மிமா யோஜனா)

கோரிக்கை படிவம்

இந்த படிவம் எந்தவித பொறுப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்படாத நிலையில் வழங்கப்படுகிறது. இப்படிவமானது விபத்து ஏற்பட்ட 30 நாட்களுக்குள் பாலிசிதாரரின் வங்கிக்கணக்கை வைத்துள்ள வங்கிக் கிளையில் மூர்த்தி செய்து சமர்பிக்கவேண்டும்.

01	வங்கிக் கணக்கு உரியவர் (பாலிசிதாரரின்) பெயர்	
02	பாலிசிதாரர் முழு முகவரி	
03	பாலிசிதாரர் வங்கியின் பெயர் மற்றும் வங்கிக் கிளையின் முகவரி	
04	சேமிப்புக் கணக்கு எண்	
05	பாலிசிதாரரின் தொடர்பு விவரங்கள் (இருப்பின்) அலைபேசி எண் தொலைபேசி எண் மின் அஞ்சல் முகவரி ஆதார் அட்டை எண் (இருப்பின்)	
06	நியமனதாரரின் விவரங்கள் (பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில்) பெயர் அலைபேசி/ தொலைபேசி எண் மின் அஞ்சல் முகவரி வங்கிக் கணக்கு விவரங்கள் மின்வழி பணப் பரிமாற்றத்திற்(NEFT)காக ஆதார் அட்டை எண் (இருப்பின்)	
07	விபத்தின் விவரங்கள் அ) விபத்து நிகழ்ந்த நாள், கிழமை, நேரம் ஆ) நிகழ்ந்த இடம் இ) விபத்தின் தன்மை ஈ) இறப்பின் காரணம்/ காயத்தின் விவரம்	
08	மருத்துவமனை மற்றும் மருத்துவரின் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்கள்	

09	காப்பிட்டு நிறுவன அதிகாரி அல்லது மருத்துவ அதிகாரி பாலிசிதாரரை எப்போது எங்கு சந்திக்கலாம்	
10	<p>இக்கோரிக்கை படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்</p> <p>அ) பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் - முதல் தகவல் அறிக்கையின் அசல், பஞ்சநாம, பிரேத பரிசோதனை அறிக்கை, மற்றும் இறப்பு சான்று</p> <p>ஆ) பாலிசிதாரர் நிரந்தர ஊனம் ஏற்படும் பட்சத்தில் - முதல் தகவல் அறிக்கையின் அசல், பஞ்சநாம, அரசு மருத்துவர் வழங்கிய இயலாமைசான்று</p> <p>இ) மருத்துவ விழுவிப்பு ஆவணம்</p>	

ஒப்புகைச் சான்று (Declaration)

என்னால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் முழுமையானதும் உண்மையான விவரங்களாகும் என்று உறுதியளிக்கிறேன். மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் உண்மைக்குப்பூர்ணமாக அல்லது தவறானதையாக இருந்தாலோ அல்லது ஏதேனும் விவரங்கள் முடிமறைக்கப்பட்டவை என்று பின்னர் தெரிய நேரிடின், என்னுடைய நஷ்டசட்டு உரிமையினை இழக்க நேரிடும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும் நான், இப் பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பிட (PMSBY) திட்டத்தின் கீழ் இல்லிபத்திற்கு கிடைக்கப்பெறும் நஷ்டசட்டுத் தொகையினை தவிர வேறு எந்த பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பிட (PMSBY) திட்டத்தின் கீழும் கோரவில்லை என்று உறுதியளிக்கிறேன்.

தேதி

இடம்

அலுவலக உபயோகத்திற்கு மட்டும்

பாலிசிதாரர்/நியமனதாரரின் கையொப்பம்

பாலிசி எண்	கோரிக்கை எண்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கு விவரம் மற்றும் நியமனதாரர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, விரிமியம் தொகையானது பாலிசிதாரரின் வங்கிக் கணக்கு எண்.....	
இருந்துதேதியன்று கழிக்கப்பட்டு காப்பிட்டு நிறுவனத்தில்தேதியில் செலுத்தப்பட்டது என்று சான்றளிக்கிறேன்.	

அங்கீரிக்கப்பட்ட வங்கி அதிகாரியின்
கையொப்பம் வங்கி முத்திரையுடன்

பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீடு திட்டம்
(பிரதம மந்திரி சுரக்ஷை பீமா யோஜனா)

விடுவிப்பு இரசீது

கோரிக்கை எண் _____ பாலிசி எண் _____
(வங்கியால் பூர்த்தி செய்யப்படவேண்டும்)

வாங்கியின் பெயர்/கிளை _____ பாலிசிதாரரின் பெயர் _____

பாலிசிதாரரின் வகுக்கி
கணக்கு எண் _____ தேதி _____

நான்/நாங்கள் யுனிடெட் இந்தியா இன்கூன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன். நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன். நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன். நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

இதுதான் முடிவு என்றால் அதற்கு விரும்புகிறேன். நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

உத்திரவுப்புகள்
போன்ற விவரங்கள்

பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.
நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

நிறுவனத்தில் பூர்த்து எண்/ஏங்கள் குடும்பத்தைச் சொல்ல விரும்புகிறேன்.